



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

குற்றவாளியைப் பிடித்தலே அல்லது நிருட்டிடமல்லை கனமிதித்தலேப்பற்ற அறி எக்சிர் உயர்நகரும் பொவின் இணங்கப்பட்டு ஜென்றின்து சிபாரான்பேரில் நக்கிராட்ட திடைகளும். திருட்டிடமாககிண வைத்திருப்பவருக்கு விரோதமாய் வழக்குவைக்கப்பெறும். முப்பிப்போக மறியாகசூரைப் பிடித்த வுக்கு வெருமதி மறியல்ட்டுஞ்சுபெற்று ஜென்றியிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ளவாம்.

WANTED BY THE POLICE.

KONSINGEDARA JUAN NAIDE ; charged with committing mischief by fire (set fire to Kirietane's house) at Nawangama, Kotmale, on March 2, 1897 ; is a Sinhalese of the Blacksmith caste ; religion, Buddhist ; occupation, blacksmith ; age, 40 years ; height, 5 ft. ; make, stout ; complexion, brown ; nose, mouth, and eyes, ordinary ; teeth, short, a tooth missing from the upper jaw ; hair, black, tied in a knot ; wears moustaches only ; face, round ; vaccine marks on both arms ; chest, hairy ; bandy-legged ; birthplace and general residence, Kongsingedara, Nawangama in Kotmale ; haunts Gampola, Udunuwara, Hewaheta, Duledeniya, and Narangwita ; is married, wife and child live at Kotmale ; brothers, Kiri Appu of Lunugama and Dingiri Appu of Hewaheta ; sister, Rangetana, lives at Parakagedara ; is well known to the Ratemahatmaya and the Headmen of Kotmale. The Police Magistrate of Pussellawa has issued warrant No. 22,182 for his arrest.

Digodage Juanis; charged with voluntarily causing hurt to Sachcho Hamy with a katti at Kakuluamulla on April 17, 1897, is a Sinhalese of the Halagama caste; religion, Buddhist; occupation, cultivator; age, about 24 years; height, 5 ft.; make, thin; complexion, dark brown; nose and mouth, ordinary; teeth, well set; eyes, large, somewhat bloodshot; hair, black, curly, tied in a knot; wears slight moustaches; birthplace and general residence, Pallawala in Kanaboda patta, Matara District; haunts Pellawala and Radawala; is unmarried; brothers, Siyadoris and Jakoris, both of Pallawala; uncles, Aberan, Jandris, and Adirian, live at Kendala; aunt, Santu Hamy, lives at Kendala; is well known Kakuluamulla Dewage Dionis, Police Officer of Radawala, and to the Vidane Arachchi of Pallewala. The Police Magistrate of Tangalla has issued warrant No. 10,854 for his arrest.

Muta Merenna Peris Sinno ; charged with voluntarily causing hurt to Kanchi Hamy with a club at Weligoda on May 16, 1897 ; is a Sinhalese of the Chalia caste ; religion, Buddhist ; occupation, tobacco trader ; age, 25 years ; height, about 5 ft. 6 in. ; make, ordinary ; complexion, fair ; nose, prominent ; mouth, small ; teeth, well set ; eyes, hazel, oval ; hair, black, tied in a knot ; wears slight moustaches ; has two scars on the back of right knee ; birthplace and general residence, Weligoda in Kosgoda Bentota-Walallawiti korale ; haunts Dompe and Attanagalla in Kegalla, and Siriyala in Kurunegala ; is unmarried ; uncles, Mutemerenghe Suaris and Punchi Sinno, both of Weligoda ; is well known to the Police Officer of Ahungalla and Galwehera and to the Constable Arachchi of Kosgoda. The Police Magistrate of Balapitiya has issued warrant No. 16,647 for his arrest.

Tolabagaswatta Appuhamy ; charged with theft of a black umbrella at Puwakgodamulla, Badulla, on July 2, 1897 ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cooly ; age, 25 years ; height, about 5 ft. 4 $\frac{1}{2}$ in. ; make, thin ; complexion, dark brown ; nose, somewhat flat ; mouth, large ; teeth, well set ; eyes, black, small ; hair, black, cut short ; wears slight moustaches only ; has a scar on leg ; birthplace, Pettawattegama in Rilpola palata ; general residence, Badulla ; haunts Sarnia bazaar, Wyalmoa, Welimada, Bandarawella, Lunugala, and Batticaloa ; is unmarried ; mother, Tolabagaswatta Kiri Menica ; grandfather, Tolabagaswatta Dantu ; uncle Tolabagaswatta Malhamy ; friends, Tolabagaswatta Muthu Menica, Kuma, and Ran Menica, all of Pittawellagama ; is well known to Mr. Emelian of the Fiscal's Office, Badulla, D. C. Kotalawela, Herat Appuhamy, Town Arachchi of Badulla, and to most of the residents of Badulla town ; also to the Police at Badulla. The Police Magistrate of Badulla has issued warrant No. 17,987 for his arrest.

STOLEN.

ON June 12, 1897, from the owner's land at Puttur east: a black cow branded \times an right cheek, \cup on fore-leg, \cup on side. Owner, Vairavanatar Tamu.

On June 23, 1897, from a wooden cage at Tantiriya, Bandarawela : 4 red hens, 1 black hen, and a white cock bird. Owner, Don Saripu Perera.

On July 1, 1897, from the owner's house at Witaranadeniya : a small ebony box containing Rs. 100 (in notes, silver, and copper), 1 gold hairpin, 1 gold ring, 4 silver hairpins, 4 silver buttons, 4 silver sura, 2 pairs earflowers set with rubies (gilded), 2 strings beads (gilded), 2 brass pots, 3 brass betel stands, 2 brass lamps, 3 brass spittoons, 1 brass chembu ; 1 sapuwood box containing 2 red cambaya cloths, 4 white cloths, 3 chintz cloths, 1 black alpaca cloth, 4 title deeds of Kotajule-kumbura, 3 title deeds of Karuwaghamulana, 2 title deeds of Maragahawatta, 1 title deed of Kandiadabu-kumbura, 1 title deed of Waduwagewela, 1 title deed of Kitulgahawatta, 1 mortgage bond of Dangahamulana-watta, 1 survey plan of Wewagawakotuwa, and a mortgage bond for Walahena. Owner, Merenchige Baban Appu.

On July 12, 1897, from Haramby House, Upper Lake road, Kandy : an English gold hunter lever watch by Parkinson & Frodsham, Cornhill, London (monogram "de C.O.G." engraved on lid), attached to a gold 18-carat Albert chain with an old gold seal with crest engraved on cornelian stone. Owner, Mr. P. S. de C. O'Grady of Batticaloa.

STOLEN OR STRAYED.

ON July 5, 1897, from the owner's bungalow at Mahagastota : a small fox-terrier slut with a white patch on the back ; answers to the name "Missie." Owner, Mr. L. Byass.

NOTICE.

BENTOTA MAPALAGAMA ACHARIGE GOMIS
alias GOMISHAMY, advertised for in Hue and
Cry No. 1,434 of June 29, 1897, has been arrested.

Information is sought by the Police to establish the identity of a dead body (description of which is appended hereto) found murdered at Mudukatuvu on the morning of June 25, 1897. The body is that of a Sinhalese man; age, about 58 years; height, about 5 ft. 2 in.; make, ordinary; complexion, dark brown; nose and mouth, ordinary; teeth, well set; eyes, black, slightly oval; hair, slightly gray, tied in a knot; has a broad forehead; wears whiskers and moustaches, beard, shaved, has a slight growth; a stab mark was found on the right thigh. On June 24, 1897, the man came to the Marawila Police Station about 7 P.M. and slept, and proceeded on his journey the following morning at about 3 o'clock. Said he was from Chilaw on his way to Negombo.

ପ୍ରାଦୀକିତ ବିନ୍ଦୁକାରଣ ଅଳ.

କାଳ, ଦେଶା�ିଲେ ପ୍ରାଚୀନିତି; ମୋହୁ ମତି 1897 ମୁଦ୍ରା
ଅପ୍ରେଲ ମହୀ 17 ଲେଖି ଦିନ କୈକୁଳୀପିଲ୍ଲାଲେଖେ ଯାଇଥିଲା
କୁଣ୍ଡିତ କ୍ଷେତ୍ରକବିନ ଚିହ୍ନମୂଳ କ୍ଷିମା; ଏବନ୍ତରେଇ ପିଲିତି କାଳ
ପରିଦ ଗୁଣ ଦ୍ୟୁତାରେଖାପରିଶଳ କରାରୁଲାବି ଦିନିତି.
ଦେଶାବି, ସିଂହାଲ; କେତ୍ରମୁଖ, ପାତାମୁଖ; ଅକାଶ, ଉପାକାଶ;
ରଜ୍ଜାବି, ପାତାମୁଖ, ପାତାମୁଖ, ଅଭିରୁଦ୍ଧ 24 ପରିଶଳ ଆବିନ୍ଦି;
ଦୟ, ଅବି ରଚି; ଅବିରାତ, କେମିଲିଟି; ପାତ, କଲାଲୀଲାଦି;
ବ୍ୟାପର କାଳ କାଳ, ପାତାମୁଖାଦି; ଦୟ, ପାତାମୁଖାଦି ଆବି;
ଅବି, ଲୋକାଦି, କାରମନ୍ ଲେଖ କିମ୍ବାଦ ଆବି; ନିଃକଣ୍ଠ,
ପେନାକୁଲିଦେ, କାରମନ୍ କିମ୍ବାଦ ବିଦ ଆବି; ରମ୍ବିଯାଲିଦେ;
ରିକାନି; ପରିଶଳ ଗମ କାଳ କାଳମୁଖରେ ପରିଶଳି ଯୁ,
କାଳ, ମାତର ଦିନରୁତ୍ତିନେବେ କାଳମୁଖରେ ପରିଶଳି ପରିଶଳ
ବେଳ; ନିଃକାର ଗୁପ୍ତଶବ୍ଦକ କାଳ, ପାତାମୁଖରେ କାଳ ରଦ
ବେଳ; ଅବିପାକକାଳ; କାରମନ୍ କାରମନ୍ କାରମନ୍ କାରମନ୍
ପରିଶଳ କିମ୍ବାଦ କାରମନ୍ କାରମନ୍ କାରମନ୍ କାରମନ୍ କାରମନ୍
ପରିଶଳି ଅବିରାତ, ଶନିରାତି ଅବିରାତ; ନୀରାତି
କୈନ୍ଦିରାତି ଦୟିନିତି ପରିଶଳି; ରଦମୁଖରେ କାଳମୁଖରେ
ପିଲାଲେ ଦେଖିଲେ ଦିନେଯିନିତ ପେନାକୁଲିଦେ ପିଲାଲେ କିମ୍ବାଦ କାଳ
ପାତାମୁଖରେ କିମ୍ବାଦ କାଳମୁଖରେ କାଳମୁଖରେ କାଳମୁଖରେ
କୈନ୍ଦିରାତି ଅବିନ୍ଦି. ମୋହୁ ଆଲ୍‌ଲୋକିତ କାଳମୁଖରେ କାଳମୁଖରେ
କାଳମୁଖରେ କାଳମୁଖରେ କାଳମୁଖରେ କାଳମୁଖରେ କାଳମୁଖରେ

ଅମ, ଆକାଶେରଙ୍ଗୁଣ୍ୟ ପରିଚ ଦିନଙ୍କଣ୍ଡେଖୀ; ତମଙ୍କୁ ଲକ୍ଷୀ 1897 କାହିଁ ତୈଥି ମାତ୍ର 16 ଲେନି ଦିନ ଲାଗିଗୋବିଦି କାହାରେ

କୁଳିତ ପୋଲ୍‌ଲୁଙ୍କିନୀ ଗାଁ କିମ୍ବାମିଳ କିମ୍ବା ବିଦ୍ୟାଲୟରେଇ
ଅବିଜନେତ୍ରିତ କଲାଯ କ୍ଷେତ୍ର ଦ୍ୱୟାରେସିପଣ୍ଡଯ କରିଲୁ
ଲୁଚ ମିରିଯେ । ରୀତି, ଚିହ୍ନାଳ; ହେତୁଯ, ଘରାତି;
ଅକଳ, ବିକାଯତ୍; ରହଣାଳ, ଦୁର୍ମିଳେଖାଳ, ଲେଲେଖାଳ; ଉଦ୍ଧବ,
ଅନୁରୂପ ଶିଥିର୍ବିଦ୍ଧି; ଲୁକ, ଅତି ବୁନ୍ଦୁ ଅତିର୍ଫିନ୍ ପାତିନ ଆୟେ;
କୌରିକ, କୁମାରିକାଳୀ; ପାର, ରହିଦିଲ; ବୁଜେ, କନ୍ଦରିକା
କାଳ, ପ୍ରାଣିଦିନ; ଦନ୍ତ, କୋଲୁକାର ଆୟେ; ଆୟେ, ରନ୍ଧରିଦୀ
ପାବିତ୍ର, ନିର୍ବିନାରେ ହୁବିଦିନ; ହିଙ୍କେକ, କାରିଦି, କେବୁନ୍ଦିବିତ
ବିଦ୍ୟାୟେ; ଲୁପ୍ରିଯିଲ୍, ରିକାଦି; ଦେବୁ ଦିନିଶ ପିରିପଦିଲେ
କୁଲାଳେ ଦେବନ ହୀଲେ; ପ୍ରତି ତମ ଜାଗ ଜାମାନାକାଳୀ
ପାଦନାରି ଗ୍ରୀକାଳ, ଲେଲ୍‌ଲୁଚାରିକାରାଳେ ବେଶକୋବି
କୋଦିଶେବି ଲୁପ୍ରିଲେଖାବି; ନିମର ଗ୍ରୀକାଳୀ ଗ୍ରୀକାଳ,
ଦୁର୍ମିଳିର, କୁଲାଳେଲ୍, ଅନ୍ତରକାଳୀଲ୍ କାର ଏରିଲୁକାଳେ
ଶିରିଯାଳ; ଅଭିଵାକାଳୀ; ମାତା, ପର୍ବତୀ, ଲୁପ୍ରିଲେଖାବି ଲୁପ୍ରି
ମୁରିରହେ ପ୍ରଭୁରିଦ କାଳ ପ୍ରାଣିଜ୍ଞାନୀଜ୍ୟେଷ୍ଠ; ଅଠନାକାରାଲୁଲେ
କାଳ କାରିକାରେ ପେଲିଦି ଲୁଲାଦୁନୀନିବର କାଳ କୋଦିଶେବି
କୋଦିଶାରାଲ୍ ଆରିଲିବାଦ ମେଲିପ୍ର ଗ୍ରୀକାର କୋଲୁକାର
ନେରାତି ଆୟେ । ମେଲିପ୍ର ଆଲ୍‌ଲୁଚିତ ଲେଲ୍‌ପିରିଦୀ ପୋଲ୍‌ଲୁଚ
ବିକାକାରମ୍ଭାଳ ଅଧିକ 16,647 ଟଙ୍କା ପରିନିଧି ପିରିକାରଦିଲେ ।

କ୍ଷୁରକୁ କାରଣରେ ଜୟତା.

වල 1897 සුම් ජූනි වසර 23 වෙති දින බිජේබාර වලද තැපෑකිරීය කිවා ස්ථානයේ ලි කුමුවලක සිට : රු පාට හිඳිලියෙක් 4ද, කළුප හිඳිලියෙක් 1ද සහ පූං පාට කිඛලෙන්. අධිකාරියා, දෙනු සර්ථිම් පෙර.

විජ්‍ය 1897 කුටුෂ්‍රලේ මස 12 වෙනි දින මහජාවර අපරාධීක් රෝගී තිදියේ “හැරමිලිකුවිස්” ගෙදුරින් ඉතු තුළින් රත්තරන් භාවටර ලිවර අන්තර්ලෝජ්වක. සැයැය, මූල්‍යවින්, කේරින්කුල්වල Parkinson & Frodsham පිහිටේ de. C. O. 'G කොට්ඨා ඇඟිල හෙබර්න්හිමියෙන් සෑටින් එකක යැයුරුවින් කොට්ඨා මුද්‍රණ රත්තරන් සිල් එකක යාකරප රත්තරන් කැරුණුවේ 18වේ ඇල්බුවිටි වේචර්කන් අවශ්‍ය ඇඟ. අධිකාරියා, මුද්‍රණයෙහි පි. ඇස්. උ. විශ්‍යාචි මහජාවක.

සියුරකම්කරන්ට ගොඹාත් දඩාවන්
යුතුව යෙදාම.

වල 1897 කුට්ටූ දුලිවය 5 වෙනි දි වෙළඳාක්‍රීව අධිකාරයාගේ තීව්දේ සිටිව : පිවේ දුලි උපයක් ඇති “මිලි” හැඳුනී “සෑපායෝ විමුරියර්” වෙන්දේ දුලි විශ්වාසිකය . ප්‍රධානීකාරයා, ඇංල්. බිජය උසසුයේ.

ଦୁଃଖକାଳ.

“କେବୁଳ୍ ଅଲ୍ଲାହ ଆର୍ଦ୍ଦରେ” ପ୍ରକିଳିକର
ନିବେଳି ବେନିମୋତ ତୁ, ପୋଲାକ ଆଲାରିଙ୍ଗ କୋରିଲା
ନୋହୋବୁ ଯେଉିଦିକୁ ତିବି ଅଲ୍ଲାହଙ୍କର ବ୍ୟାଦ୍ୟାୟ.

• වශි 1897 ක්‍රුෂ්‍රුති මස 25 වෙනි දින පාඨදර වූ සැක්මීවේදී මුළු කමිෂුවෙන්ට යොදා (රුපරේසුරය මෙහෙදු කුකුවන) මෙහෙරය අදුන්වයුතුවේම්ව කාරණ තෙලු සිය හිසිය ඕනෑකර සිංහෙකුවාය. වශි ගරීරය සිංහල ත්‍රිකිජ්‍යාගෝශ; වෘත්ත, අවිරුදු රිසික් පමණය; උප, අඩ්‍රිපිටි අගල් 2ක් පමණ ඇති; ගරීරය, සාමාන්‍යයාය; එට, තැලුලුම්ඩි; නාභේ පෙන කුවෙන සාමාන්‍යයාය; දත්, ගුණාදුකාර ද; ඇස්, කාලයේ, කිනිලිඹිජ්‍යාවකට පූරුදි; ඉංග්‍රීසෙක්, රික්න් රැකිනාය, නො කුඩාවේ බැඳු ඇත්; නැලද, පළලය; උඩියුල සාක්‍රාන්ති ඇත්; ගරීරය රැවුල ආත; යනයන් වැඩි ඇත; දකුණු කුලවේ හිසිගෙන් කැපු ලබනන් ඇත; වශි 1897 ක්‍රුෂ්‍රුති මස 24 වෙනිදි සුවභ 7 ට පමණ මාරුවිල තෙලු සියියට ඇවිත් තිදුනෙන පසුවද, දාජ්‍යදර විට පමණ පිවිසි තියෙක; ගලා විනිව් ඇවිත් මෙහෙදුවට යන ගෙව කිවේ.

பொலிக்கு தேவையான ஆட்கணின் விவரங்களிப்பு.

பெயர்-கொண்டின்கெதித்தே ஜலவான்னுயித, அக்கள் மாண்டு பங்குனிமாசமூட்டுந் தேது, கொட்டமலி னவங்கமயில் (கிரியதன் வீட்டிக்கு நெருப்புயைத்து) நெருப்பால்தீங்குசெய்தானெனக் குற்றல்சகாதி, பெள்தத் சமியி, வயசு-சா; உயரம்-டு அடி, தடித்த தேகம், கபிலி நிறம், வாய் மூக்கு கண்கள்-சாதாரணமானவை, கட்டையான பறக்கன், தாடையிலிருந்து ஒரு பல் விழுஞ்சிருக்கிறது, கொண்டையாய் கட்டப்பட்ட சுறுப்பு மயிரி, மீசை மாத்திரமுண்டு, வட்ட முகம், இரண்டு கைகளிலும் அம்மைகுத்தின் குறிச்சிறுண்டு, மயிருள்ள மார்பு, கைக்காயர்த்தியான கால்கள், பிறந்தவிடம்-கொட்டமலியில் கொசின்கெதற னவங்கம, பொதுயிருப்பிடம்-கொட்டமலியில் கொசின்கெதற னவங்கம கம்பெபால உடனுவர் தேவா ஹெடி டிபிடெனிய நாரங்விட இவ்விடங்களில் ஆசாடுவான், கவியானம் முடித்தவான், மளைவியும் பிஸ்ளோயும் கொட்டமலியில் வசிக்கிறுக்கள், சாகோதரர்கள்-ஹனுகமயி விருக்கும் கிரிஅப்பும் தேவா ஹெடி மிலிருக்கும் டஞ்சிகி அப்பும், சாகோதரி பரகணைகெதற மிலிருக்கும் ரங்கந்தன், கொட்டமலியிலிருக்கும் ஹெட்மென்களுடும் டமலஹாத்தமயாவு மிவைன நொரூப்பு தெரியும். இவ்வைபிடிக்க புசலாவை பொலீ நீத்வான் விட்டிருக்கிற விழுஞ்சு இலக்கம் கூடுதலாக.

ପେଯାର୍-ଛି କୋଟକେ ଝାଅଣିଲା, କଥଳଙ୍ଗ ମା ଆନନ୍ଦି ତିତ୍ତ
ତିରମାରାମ କଣ ନ୍ତି ତେତି, କରୁଲାଅମୁଲାଯିଲ୍ କଂକୋରା
ମିକୁ କଥିଯାଳ ଲଲିଯ କାଯପାନ୍ତତିନୁ ନେଣଙ୍କ କୁର୍ରା
ନୁହାଟାପାନ୍ତାରାନ୍. ଚିନ୍ତକଳାଲାଜି ରାମାରାମ କାଳି

பெளத்த சமயி, கிருஷிகன், வயசு-ஏற்குறைய உடல், உயரம்-இடு அடி, மெல்லிய தேங்கம், கருமைக்கலங்க கபில நிறம், வாயும் முக்கும்-சாதாரணமானாலோ, நல்ல பற்றள், சுற்றே இரத்தம் நிறைந்த பெரிய கண்கள், கொண்டையாய் கட்டப்பட்ட சுருண்ட கறுப்பு மயிர், சொற்பமீசையுண்டு, பிறந்தவிடமும் பொதுயிருப்பிடமும்-மாதர டின்திரிக் கண்கபொடப்பற்றுயில் பல்லவெல்ல, பல்லவெல்லவிலும் ராதவெல்லவிலும் ஊசாடுவான், கலியான முடிக்காதவன், சுகோதார்கள்-சியதோரிசிம் ஜெகாரிசம், மாமன்கள்-அபராண் ஜாங்கிரிள அதிரியன் இவர்கள் நென்தலயில் வளிக்கிறார்கள், மாமி-கெள்தலயிலிருக்கும் சண்கிரஹாமி பல்லவெல்ல விதான ஆரச்சுக்கும் ரதாவெல்ல பொளிஸ் ஓவிசரும் இவளை நன்றாய் தெரியும். இவளைப் பிதிக்க தங்கல் பொளிச் தீதவான் விட்டிருக்கிற விழுஞ்சு இலக்கம் காஞ்சிசு.

பெயர் - முதாமிரன்ன பீரிசின்தினோ, காகள முதாமிரன்டு வைகாசிமாசம் சூரி தேதி, வெளிகொடையில் கண்ணிறையிக்கு தண்டத்தால் மனதாக காயப்படுத் தினுளைக் குற்றஞ்சூட்டப்பட்டவன், சிங்களவன், சாலியன், பெளத் சமயி, புகையிலை வியாபாரி, வயசு - உடி, உயரம் - ஏற்குறைய சூரி அடி சூ இஞ்சி, சாதாரணமான தேகம், தெளிவான நிறம், தோற்றுமான மூக்கு, சிரிய வாய், நல்ல பற்கள், முட்டைவடிவான கபிலமான கண்கள், கொண்டையாஸ் கட்டப்பட்ட கறுப்பு மயிர், சொற்ப மீசை உண்டு, வலது முழுங்கால் பின்னில் இரண்டு தழும்புகளுமூண்டு, பிறந்தலட்டம்-வல வலிட்டி கோறன் கொல்கொடு பென்தொடயில் வெளி கொடு, குருணகலேயில் சிரியாலயிலும் கேகலயில் தெய்ம்பியிலும் அட்டங்ளெயிலும் ஆசாவுவான, கலியான முடிக்காதவன், மாமன்கள் - முதமரெங்கு சுதூரின் சம புண்ணிச்சின்தினோவும், இரண்டு பேர்களும் வெளிகொட்டயில் வசிக்கிறூர்கள், கெரலைகொடு கொண்டைபல் ஆர் ச்சிக்கும் கலவிலூரயிலும் அவைன்களிலும் வசிக்கிற பொலீஸ் ஒலிபர்களும் இவளை நன்றாய்த்தெளியும். இவளை பிழக்கக் பலபிழிய பொலீஸ் நீதவரள் விட்டிருக்கிற விழங்க வெக்கம் காக்கிற.

பெயர்-தொலபகஸ்வத்த அப்புறாமி, கங்கன முத்தி சிறு ஆடுமாசம உங் தேதி, பதல்ல் புவரக்கொட்டமுல் லைலி ஒரு கறப்புக்குடை களவுகித்தானெனக் குற்ற ஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன், வேளாளன், பெளத த சமயி, கூலிக்காரன், வயசு-உடி, உயரம்-ஏறக்குறைய நு அடி ச இஞ்சு, மெல்லிய தேகம், கருமைக்கலந்த பிலிஸிறம், சுந்தே தட்டை முக்கு, பெரிய வாய், நல்ல பற்கள், சிறிய கறப்புக் கண்கள், கட்டணையாய் கத்தரிக்க ப்பட்ட கறப்பு மயர், சொற்பு மீசை உண்டு, காலில் ஒரு தழும்புமுண்டு, பிறந்தவிடம் - ர-ல் பொல பலாத்த யில் பெட்டவத்தகம், பொதுயிருப்பிடம்-பதல்ல் சரணி அபஸார், வைதுல் மோது வெலிமுட பண்டார வெல்ல து னுகல மட்டக்களப்பு இவ்விடங்களில் ஊசாடுவான், க வியாண் முடிக்காதவன், தாய்-தொலபகஸ்வத்த சிறிதெ னிக்க, பாட்டன்-தொலபகஸ்வத்த டன்து, மாமன்-தொலபகஸ்வத்த மன்றாமி, சின்செக்ர்சன்-தொலபகஸ வத்த முதுமெனிக்க குமாவும் ரண்மெனிக்கவும் இவர்கள் பிட்டவெல்லகபயில் வசிக்கிறார்கள், பதல்ல பிஸகா ல் ஒபிசிலிருக்கும் மெஸ்ரர் இமிலியனுக்கும், பதல்லயி லிருக்கும் டி. சி. கொதலாவெலவுச்சும், பதல்லயிலிருக்கும் துவன் ஆராச்சி ஹோட் அப்புறாமிக்கும், பதல்ல டவுனிலிருக்கும் மிக ஆட்களும் பொலஸ்ஸ்மாரும் இவனை கண்ணுய்த் தெரியும். பதல்ல பொலீஸ் நீதவான் விட்டி முக்கிய விளக்க விவக்கம் கூறுவான்.

கிரு-பாட்ட க.

கால்கள் முழுமீது ஆணிமாசம் கூட ந் தேதி, புத்தன
ர் ஈஸ்ட்டியில் உறவியவர் திலர்த்திலிருந்து : வலது கண்ணத்
கில் X என்றும் முன்காலில் ப என்றும் பக்ஞ்தில் ம
என்றும் பின்காலில் ச என்றும் சூட்டுக்குறியுள்ள கறு
ப்பப்பு பசு கு. சொங்கக்கூறன. வழிகாலினார் தம்,

காகென் ம் ஆண்டு ஆணிமாசம் உருங் தேதி, பண்டாரவெல்ல நான்தியராவில் ஒரு மரக்கட்டிலிருந்து : சிவப்பு கோழிகள் ஈ, கறுப்புக்கோழிக், வெள்ளை. சேவல்க. சொந்தக்காரன், தொன் சரபினு பெற்றா.

காகென் ம் ஆண்டு ஆடிமாசம் கூங் தேதி, விதாண் டெண்ணியலில் உரியவர் வீட்டிலிருந்து : செம்பிதும் வெள்ளியிலும் நோட்டிலும் ரூபாய் 500 அடக்கப்பட்ட கருங்காலிப் பெட்டகம் ஈ, பொன் கொண்டைக்கருங் ஈ, பொன் மோதிரம் ஈ, வெள்ளி கொண்டைக்கருங் ஈ, வெள்ளி பொத்தாண்கள் ஈ, வெள்ளி “கினு” ஈ, (பொன்பூச்சள்ள) மாளிக்கம் பதித்த காதுப்பூக்கள் சோடுகள் ஈ, (பொன்பூச்சள்ள) மாளிக்கோர்வைகளூ, பித்தளை குடங்கள் ஈ, பித்தளை வெந்திலை செப்புகள் ஈ, பித்தளை செம்பு க, இரண்டு சிவப்பு கம்பாயங்கள் அடக்கப்பட்ட பெட்டகம் க; வெள்ளை புடைவைகள் ஈ, சீத்தை புடைவைகள் ஈ, கறுப்பு அல்பக புடைவை க, கதபுல கும்புர உடைய உரிமை பத்திரிகைகள் ஈ, மாகாலுவத் தடையை உரிமைபத்திரிகைகள் ஈ, கண்டி பொடகும்புர உடைய உரிமை பத்திரிகை க, வடிவகறுஉடைய உரிமை பத்திரிகை க, கிதல்கறுவத்த உடைய உரிமை பத்திரிகை க, தங்கலுமில்லவத்த உடைய ஈடு ஒப்பினை க, விவகாரமாலும் உடைய உடைய ஸிலுளைவப் படம் க, வலை உடைய ஈடு ஒப்பினை க. சொந்தக்காரன், மிரண்சிகே பபஞ்சப்பு.

காகென் ம் ஆண்டு ஆணிமாசம் கூங் தேதி, கண்டி “அப்பர் லெக் கிரூட்” “ஹோரன்லி அவுஸ்” யிலிருந்து : லண்டொன் கோர்ன் ஹில் “பிரெரூட்சாம், பர்கின் லொன்” இவர்களால் செய்யப்பட்ட இங்கிலில் பொன் ஹாஸ்தர் லிவர் கட்சாரம் க, இதின் ஆடியில்மேல் de C. O. G. மொன்னிரேம் கொத்தியிருக்கும், இதில் நோகு கொர்னிலியன் கல்லின்மேல் சொண்டு கொத்தும் பழைய பொன்முத்திரை ஒன்றும் காசு கரட் அல்பர்ட் சங்கிலி ஒன்றும் அணைத்திருக்கும். சொந்தக்காரன், மெஸ்டர் பி. எஸ். டி. சி. ஒகராடி, மட்டக்களப்பு.

திருடப்பட்டது அல்லது அலைந்துப்போனது.

காகென் ம் ஆண்டு ஆணிமாசம் இங் தேதி, மாகென் தொடயில் உரியவர் பங்களாவிலிருந்து : முதன்மேல் வெள்ளைப் புள்ளியுள்ள நரிப்போல் போன்ற சாதியுள்ள நாய் க, பெயர் “மிஸ்ஸி.” சொந்தக்காரன், மெஸ்டர் எல். பைஸல்.

அழிவித்தல்.

பெயர்-பென் தொடா மஹாலம் ஆச்சாரிகே கோமில் அல்லது கோமில்ஆயி, காகென் ம் ஆண்டு ஆணிமாசம் உகை ந் தேதியைக்கெடுந்த கசங்கம் இலக்கப் பத்திரி கைவிற் பிரசித்தப்படுத்தப்பட்டவன் பிடிக்கப்பட்டான்.

காகென் ம் ஆண்டு ஆணிமாசம் உகை ந் தேதி, காலையில் முடிகுவு என்னுமிடத்தில் கொலையுண்டிறந்து கிடக்க காணப்பட்ட ஒருவழுடைய பின்ததில் விவரம் பின்னால் குறிக்கப்படுகின்றது. இறங்கவன் இன்னுன் என்பதை நிச்சயிக்கத்தக்க ஏதுக்கள் (விவாங்கள்) பொலீசாருக்கு தேவையாயிருக்கின்றது. ஒரு சிங்கள மலூதுவை யூடம்பு, வயசு-ஏறக்குறைய இநி, உயரம்-ஏறக்குறைய ய இநி அடி உ இஞ்சு, சாதாரணமான தேகம், கருமை வாங்க எந்த கபில ஸிறம், முக்கும் வாயும்-சாதாரணமானவை, நல்ல பற்கள், சந்தே நரைத்த மயிர், கொண்டையாய் கட்டப் பட்டிருக்கிறது, அகலமான செந்றி, மீசையும் கண்மீ கையுமூண்டி, தாடி சவரம்பண்ணிச் சந்தே முளைத்திருக்கிறது, வலது துடையில் ஒரு குத்துத்தழும்பு காணப்பட்டது, காகென் ம் ஆண்டு ஆணிமாசம் உகை ந் தேதி இவை முதன்மேல் பின்னேரம் ஏழு மணியளவில் மாராவில் பொலில் டேஷனுக்கு வந்து படுத்திருந்து மஹால் காலையில் மூன்று மணிக்குப் பிரயாணமாய்விட்டான். இவன் முத்துச்சலாபத்திலிருந்து ஸீர்கொழும்புக்குப்போ வதாய்க் கொள்ளுன்.

L. HOLLAND,

for L. F. KNOLLYS,
Inspector-General of Police

Police Office,
Colombo, July 15, 1897.